






வழங்கப்படும் சேவைகள்

-  சேமிப்பு கணக்கு துவங்குதல்
-  ஆதார் மூலம் பணம் செலுத்துதல்
(BOM வங்கி கணக்கிற்குள்)
-  ஆதார் மூலம் பணம் செலுத்துதல்
(பிற வங்கி கணக்கிற்கு)
-  ஆதார் மூலம் பணம் பெறுதல்
(BOM வங்கி கணக்கிற்கு)
-  ஆதார் மூலம் பணம் பெறுதல்
(பிற வங்கி கணக்கிற்கு)
-  RUPAY அட்டை மூலம் பணம்
செலுத்துதல் (BOM வங்கி கணக்கிற்கு)
-  RUPAY அட்டை மூலம் பணம்
செலுத்துதல் (பிற வங்கி கணக்கிற்கு)
-  பணப்பரிமாற்றம்
(BOM வங்கி கணக்கிற்குள்)
-  பணப்பரிமாற்றம்
(பிற வங்கி கணக்கிற்கு)
-  AEPS மூலம் BOM மீதமுள்ள
விவரங்கள் பெறுதல்
-  AEPS மூலம் பிற வங்கி மீதமுள்ள
விவரங்கள் பெறுதல்
-  RUPAY - BOM மீதமுள்ள விவரங்கள்
பெறுதல்
-  RUPAY மீதமுள்ள விவரங்கள் பெறுதல்

-  நுண் காப்பீடு - பிரதான மந்திரி
சுரஷா பீமா யோஜனா (PMSBY)
-  நுண் காப்பீடு - பிரதான மந்திரி ஜீவன்
ஜோதி பீமா யோஜனா (PJBY)
-  ATAL ஓய்வூதிய திட்டம்
-  BOM வங்கி இருப்பு நிலை தகவல்
அறிதல்
-  SHG இரட்டை அங்கீகார பரிவர்த்தனை
-  பாரத் பில் செலுத்தும் முறை
-  புது காசோலை வேண்டி
விண்ணப்பித்தல்
-  காசோலை பணப் பரிவர்த்தனை
நிறுத்துதல்
-  காசோலை நிலை அறிதல்
-  குறுஞ்செய்தி எச்சரிக்கை
விண்ணப்பம் / கோரிக்கை
-  மின்னஞ்சல் எச்சரிக்கை
விண்ணப்பம் / கோரிக்கை
-  வாராக்கடன் பெறுதல்



बैंक ऑफ महाराष्ट्र
Bank of Maharashtra

भारत सरकार का उद्यम

एक परिवार एक बैंक



Corporate Business Correspondent
www.nictpl.com

www.bankofmaharashtra.in | Toll Free No.: 1800 233 4526

Follow us @mahabank



வாடிக்கையாளர் சேவை மையத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

வேட்கையாளர் சேவை மையத்தில் வாடிக்கையாளர்களை கையாளும் போது செய்ய வேண்டியவை

- A Computerized acknowledgment receipt should be obtained after the bank transaction at the Customer Service Centre.
- Ask for mini statement whenever required.
- Always check the cash when leaving the customer service centre.
- Make sure that your transaction is as mentioned in the computerized receipt.
- Nomination Name Registration or Nominee is required to visit the concerned branch.
- To lodge a complaint or suggest changes in the process, visit the nearest Branch or Customer Service Center as per your convenience.

வேட்கையாளர் சேவை மையத்தில் வாடிக்கையாளர்களை கையாளும் போது செய்யக்கூடாதவை

- Do not pay any fee to the Customer Service Center Operator for providing service.
- Do not provide your fingerprint for any transaction other than the intended transaction.
- No transaction should remain pending. If any transaction remains incomplete then the Settlement should be done immediately with the bank.
- Information like ATM card/Rupay card number/banking PIN etc. should be kept confidential and should not be shared with anyone.
- Do not rush to leave the customer service center before completing the payment transaction.



பரிந்துரை அல்லது புகார்க்கான தொடர்பு விவரங்களுக்கு

வணிக தொடர்பாளரின் பெயர்:

தொடர்பு எண்:

FIRST CONTACT :


கிளை மேலாளர்: கிளை:

இணைப்பு கிளையின் முகவரி: தொடர்பு எண்:

SECOND CONTACT :

மண்டல மேலாளர்: மண்டலம்:

மேலாளர் தொடர்பு எண்:



बैंक ऑफ महाराष्ट्र
Bank of Maharashtra
भारत सरकार का उद्यम
एक परिवार एक बैंक





बैंक ऑफ महाराष्ट्र
Bank of Maharashtra

भारत सरकार का उद्यम

एक परिवार एक बैंक



CUSTOMER SERVICE POINT

வாடிக்கையாளர் சேவை மையம்

Place Name:

மையம்:



बैंक ऑफ महाराष्ट्र
Bank of Maharashtra

भारत सरकार का उद्यम

एक परिवार एक बैंक

வாரத்தின் அனைத்து
நாட்களும்

8:00 AM to

8:00 PM



nict

Technologies Pvt. Ltd.

Corporate Business Correspondent